

‘குடிவரவு ஆலோசனை மற்றும் விண்ணப்ப உதவித் திட்டம்’ (IAAAS)

தகவலேடு [TAMIL]

IAAAS என்பது என்ன?

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டபூர்வமாக நுழைந்து தகைமைத் தேர்வுகளை(criteria)ப் பூர்த்திசெய்யும் பாதுகாப்பு விசா விண்ணப்பதாரிகளுக்கும் அல்லது (ஆஸ்திரேலியாவில் எந்தவொரு விசாவிற்கேனும் விண்ணப்பிக்கும்) வயதில் குறைந்தோருக்கும் துறைசார் தகைமை கொண்ட குடிவரவு ஆலோசனை மற்றும் விண்ணப்ப உதவியைப் பெற்றுக்கொள்ள அரசு நிதியுதவியளிக்கப்பட்ட வாய்ப்பை ‘குடிவரவு ஆலோசனை மற்றும் விண்ணப்ப உதவித் திட்டம்’ (IAAAS) வழங்குகிறது. ‘சிறுவர்களுக்கான குடிவரவுப் பாதுகாவலர் (IGOC) சட்டம் 1946’ இன்படி இத்தகைய சிறுவர்களுக்கு அமைச்சரே பாதுகாவலராவர்.

IAAAS- யை எவர்கள் பெறலாம்?

பின்ருவன பொருந்துமாயின் IAAAS -இன் கீழ் நீங்கள் குடிவரவு ஆலோசனைக்குத் தகுதி பெறக்கூடும்:

- செல்லுபடியான விசா ஒன்றுடன் சட்டபூர்வமாக ஆஸ்திரேலியாவிற்குள் நீங்கள் வந்திருத்தல்.
- கொடுமைக்கு உள்ளாகக் கூடும் என்ற தகுந்த காரணங்களின் அடிப்படையிலான அச்சம் காரணமாக ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசா கோருதல்.
- ‘பதிவுசெய்யப்பட்ட குடிவரவு முகமையாளர்’ ஒருவரை அமர்த்திக்கொள்ளாமல் இருந்திருத்தல் அல்லது தற்போதும் அத்தகைய ஒரு ஏற்பாட்டில் இல்லாமலிருத்தல்.
- ஏற்கனவே செல்லுபடியாகும் ஒரு பாதுகாப்பு விண்ணப்பம் ஆஸ்திரேலியாவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாதிருத்தல்.
- நிதி நெருக்கடியில் இருத்தல்.

பின்ருவன பொருந்துமாயின் IAAAS -இன் கீழ் முழுமையான விண்ணப்ப உதவிக்கு நீங்கள் தகுதி பெறக்கூடும்:

- மேலுள்ள தகைமைத் தேர்வுகளை (criteria) நீங்கள் பெற்றிருத்தல் வேண்டும்; மேலும்
- பின்வரும் சூழ்நிலைகள் காரணமாக நீங்கள் விதிவிலக்கின்றி பாதிப்பிற்கு உட்படக் கூடியவராக இருத்தல் வேண்டும்
 - அறிந்துணர் செயல்களைப் பாதிக்கக் கூடிய நிலைமைகள் (உதாரணமாக, மனநலிவு நோய் [டவுன் சிண்ட்ரம்], ஆட்டிசம் [தொடர்புத் திறன் குறைபாடு], மறதிநோய்)
 - மன நோய்கள்
 - கடந்த கால சித்திரவதை மற்றும் பேரதிர்ச்சி அனுபவங்கள்
 - இயலாமையை ஏற்படுத்தக் கூடிய சுகயீனங்கள்
 - போதைப்பொருள் நுகர்வில் தங்கியிருத்தல்.
- 'குழந்தைகளுக்கான குடிவரவுப் பாதுகாவலர் (IGOC) சட்டம் 1946'- இன் கீழுள்ள சிறுவர், இளையோருக்கான தகவலேட்டைப் பார்க்க.

ஆலோசனை வழங்களுக்கும் உதவி வளங்களுக்கும் இடையேயான வேறுபாடு என்ன?

IAAAS குடிவரவு 'ஆலோசனை' என்பது IAAAS சேவை வழங்குநர், ஒருவருக்கு அவரது பாதுகாப்பு விசா விண்ணப்பம் தொடர்பான தகவல்களையும் ஆலோசனையையும் நேரடியாகவோ அல்லது காணொளிக் கலந்துரையாடல் மூலமோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ வழங்குவதாகும். இவ்வாலோசனை உதவி ஒரு நபருக்கோ, ஒரு குடும்பத்திற்கோ அல்லது ஒரு குழுவினருக்கோ வழங்கப்படலாம்.

IAAAS குடிவரவு 'உதவி' என்பது IAAAS சேவை வழங்குநர், ஒரு விசா விண்ணப்பதாரி தனது விசா விண்ணப்பத்தைப் பூரணப்படுத்தவும் அதனைச் சமர்ப்பிக்கவும் உதவுவதைக் குறிக்கும்.

IAAAS - இல் - SSI இன் பங்கு என்ன?

IAAAS சேவைகளை வழங்குவதற்காக 'உள்விவகார திணைக்களத்தினால்' ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட ஒரு இலாபநோக்கற்ற அமைப்பே Settlement Services International (SSI) ஆகும். ஆஸ்திரேலியாவெங்கும் உள்ள சிறப்புத் தகைமை வாய்ந்த பங்களி அமைப்புகளினால் சேவைகள் வழங்கப்படுவதை SSI ஒருங்கிணைக்கும்.

IAAAS சேவையைப் பெற நான் யாரை அழைக்க வேண்டும்?

SSI - யை 1800 932 082 இல் இலவசமாக அழைக்கவும் அல்லது எமது வலைத்தளத்தினூடாக இச்சேவைக்காக விண்ணப்பிக்கவும் www.ssi.org.au/

அதன்பின் உங்களது தகுதித் தகைமையை மதிப்பீடு செய்வதற்காக உங்கள் உள்ளூர் சேவை வழங்குநருக்கு SSI உங்களைப் பரிந்துரைக்கும்.

IAAAS இற்கு நான் தகுதி பெறின் அடுத்த கட்டம் என்ன?

IAAAS - இற்கு நீங்கள் தகுதியுள்ளவராயின் உங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள குடிவரவு முகாமையாளருடன் தொடர்புகொள்ளவும்.

உங்கள் IAAAS சேவை வழங்குநருடனான முதலாவது சந்திப்பிற்கும், அதற்கடுத்துத் தொடர்ந்து வரும் சந்திப்புகளுக்கும் பல விருப்பத்தெரிவுகள் உள்ளன. ஒரு நேர்முகச் சந்திப்பிற்காக உங்களுக்கு அண்மையிலுள்ள ஒரு சேவை வழங்குநரின் காரியாலயத்திற்கு நீங்கள் செல்லலாம் அல்லது காணொளிக் கலந்துரையாடல் வசதிகளை பயன்படுத்தலாம் அல்லது தொலைபேசி வாயிலாக அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவற்றில் எதுவுமே உங்களுக்கு சாத்தியமில்லையென்றால், வேறு ஏதேனும் ஒரு முறையில் இச்சேவையை நீங்கள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து இதற்கான ஒரு தீர்வை SSI மேற்கொள்ளும்.

என்னால் ஆங்கிலம் சரியாகப் பேச முடியவில்லையென்றால் என்ன செய்வது?

SSI -யுடன் பேசுவதற்கு ஒரு உரைபெயர்ப்பாளர் உங்களுக்குத் தேவையென்றால், 'மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு சேவை'யை (TIS National) இலவசமாக 131 450 இல் அழைத்து SSI -யை 1800 932 082 இல் அழைக்குமாறு கேட்கவும். நீங்கள் வேண்டிக்கொண்டால், குடிவரவு முகாமையாளருடன் உரையாடுவதற்கு உரைபெயர்ப்பாளர் ஒருவரும் உங்களுக்கு வழங்கப்படுவார்.

IAAAS உடனான எனது அனுபவம் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று எவ்வாறு உங்களிடம் சொல்வது?

IAAAS - இன் சேவைகள் தொடர்பான உங்கள் அனுபவம் பற்றிய பின்னூட்டல் ஒன்றை வழங்க நீங்கள் விரும்பினால் SSI- யை 1800 932 082 இல் அழைக்கவும் அல்லது எந்த ஒரு மொழியிலும் உங்கள் பின்னூட்டலை info@ssiiaaas.org.au என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் நாங்கள் அவற்றைக் கையாள்வோம் மற்றும் முறைப்பாடுகள் ஏதும் இருப்பின் அவற்றை விசாரணை செய்வோம்.